



සමස්ත හිමිකම් ඇවිරිණි / All Right Reserved / முழுப் பதிப்புரிமையுடையது		
 <div style="text-align: center;"> ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION </div>		
இலங்கை நிர்வாக சேவையின் அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (I)		
කාලம் 03 මණිத்தியාලங்கள்	அரசியலமைப்புச் சட்டமும் நிர்வாகச் சட்டமும் (1-I)	විකාශ අංකය Index No / கட்டெண்

ஐந்து (05) வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்க.

01. “இலங்கை அரசின் பிரதான கூறுகளுக்கு (சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை) இடையில் அதிகாரங்கள் சம்பந்தப்பட்டிருப்பது அரசியலமைப்பின் மூலம் நன்கு புலனாகின்றது.” விபரிக்க. (20 புள்ளிகள்)
02. “இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மூலம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன” பகுப்பாய்வு ரீதியாக கலந்துரையாடுக. (20 புள்ளிகள்)
03. இலங்கையின் மீயுயர் நீதிமன்றங்களின் (Superior Courts) நியாயாதிக்கத்தையும் செயற்பாடுகளையும் விபரிக்க. (20 புள்ளிகள்)
04. i. மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு யாது? (03 புள்ளிகள்)
 - ii. பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உள்ள பொறுப்பு இலங்கை அரசியலமைப்பினால் எவ்வாறு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது? (04 புள்ளிகள்)
 - iii. இலங்கைப் பிரஜை ஒருவருக்கு உள்ள சிவில் மற்றும் அரசியல் அடிப்படை உரிமைகள் யாவை? (06 புள்ளிகள்)
 - iv. அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது பிரஜை ஒருவரால் எடுக்க முடியுமான நீதிமன்ற நடவடிக்கை அல்லாத நடவடிக்கைகள் யாவை? (07 புள்ளிகள்)
05. i. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் யாவை? (10 புள்ளிகள்)
 - ii. அந்த ஆணைக்குழுக்களில் 04 இன் மூலம் நிறைவேற்றப்படும் பிரதான பணிகளை தனித்தனியாக குறிப்பிடுக. (10 புள்ளிகள்)
06. “இலங்கை அரசாங்க சேவையில் பல்வேறுபட்ட நியமன அதிகாரிகள் உள்ளனர்” அந்த அதிகாரிகளை குறிப்பிட்டு கலந்துரையாடுக. (20 புள்ளிகள்)



07. சிறு குறிப்பு எழுதுக.

- i. நீதிபதிகளினால் சட்டம் ஆக்கப்படுகின்றது (judges make law)
- ii. கையளியதிகாரவழிச் சட்டவாக்கம் (delegated legislations)
- iii. டொனமூர் சீர்திருத்தம்
- iv. நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபை (Administrative Appeals Tribunal (AAT))

(புள்ளிகள் 05X4=20)

